



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 07.03.2019 (பிற்பகல்)

முன்னிலை

**திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநில தகவல் ஆணையர்**

.....

வழக்கு எண்.SA 7436/E/2018

திருமதி C.S.சுகுமாரி

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்புத் துறை,
நெ.7, ஓ.சி.எப். ரோடு
ஆவடி மண்டலம்,
சென்னை - 600 054.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	21.06.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	17.07.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	04.10.2018

ஆணை

இன்று (07.03.2019) பிற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திருமதி C.S.சுகுமாரி ஆஜராகவில்லை. பொது அதிகார அமைப்பின்

சார்பாக, பொதுத் தகவல் அலுவலர், திரு பா.அருணாச்சலம், மேலாளர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஆவடி மண்டலம், சென்னை ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் 21.06.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கீழ்க்கண்டவாறு தகவல் கோரி, Assistant Commissioner of Civil Supplies, Avadi என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்:

1. Ration Card No.01/N/0007897 - The reason for the prolonged delay in issuing me smart card may kindly be furnished.
2. Has any smart card been issued to my husband Mr. S.Jegadeesan, if yes, under what ground.
3. The members included by him in the smart card and then relationship with him.
4. What duration would be taken up by you to issue the smart card.

3. மேல்முறையீட்டாளருக்கு 17.07.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாகப் பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. தான் கோரிய தகவல் பொதுத் தகவல் அலுவலரால் முழுமையாக வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்குமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 17.07.2018 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை துணை ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சேப்பாக்கம், சென்னை அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளருக்கு 06.08.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாக மேல்முறையீட்டு அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. தான் கோரிய தகவலை வழங்க ஆணையிடுமாறு கோரி 04.10.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனு இன்று (07.03.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளருக்கு 17.07.2018 மற்றும் 18.09.2018 ஆகிய தேதியிட்ட கடிதங்கள் வாயிலாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, உரிய ஆவணங்களை ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்தார். இதனை ஆணையம் பதிவு செய்கிறது.

5. மேல்முறையீட்டாளர் ஆணையத்திற்கு விலாசமிட்டு அனுப்பியுள்ள தனது 04.03.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாகச் சம்பந்தப்பட்ட நபர் திரு எஸ்.ஜெகதீசன் என்பவர் 27.11.2018 அன்று மரணமடைந்துவிட்டதால், ஆணையத்தின் 07.03.2019 அன்றைய விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அவசியம் எழவில்லையெனத் தெரிவித்துள்ளார். இதனை ஆணையம் பதிவு

செய்து, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

(ஆணையத்தின் ஆணைப்படி)

ஓம்/- ச.செல்வராஜ்
மாநில தகவல் ஆணையர்

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA 7436/E/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்புத் துறை,
நெ.7, ஓ.சி.எப். ரோடு
ஆவடி மண்டலம்,
சென்னை - 600 054.

மனுதாரர்

திருமதி C.S.சுகுமாரி,
37/3, வெல்கம் காலனி,
அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம்,
சென்னை - 600 101.

Copy to: Judgement File.

Spare.

"ptl sr.ps 08/03/19"